

செலான் வங்கி பிஎஸ்சி

நிதி அறிக்கை

2025 ஜூன் 30 இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கானது



முற்றுமடங்கிய வருமானக் கூற்று							ரூபா. '000
	வங்கி			வங்கி			
	ஜூன் 30 இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கானது			30 ஜூன் இல் முடிவடைந்த காலாண்டிற்கானது			
	2025	2024	வளர்ச்சி %	2025	2024	வளர்ச்சி %	
வட்டி வருமானம்	39,419,140	43,945,769	(10.30)	19,935,740	21,248,272	(6.18)	
கழிக்குக: வட்டிச் செலவுகள்	21,657,006	25,355,724	(14.59)	10,760,202	12,029,427	(10.55)	
நிகர வட்டி வருமானம்	17,762,134	18,590,045	(4.45)	9,175,538	9,218,845	(0.47)	
நிகர கட்டணம் மற்றும் தரகுகள் வருமானம்	4,316,001	3,738,902	15.43	2,224,775	1,901,737	16.99	
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	1,035,682	950,416	8.97	455,254	451,905	0.74	
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	23,113,817	23,279,363	(0.71)	11,855,567	11,572,487	2.45	
கழிக்குக: மதிப்பிழக்க கட்டணம்	490,956	2,955,665	(83.39)	229,159	1,400,196	(83.63)	
கழிக்குக: ஆளணிக்கான செலவுகள்	5,801,136	5,371,741	7.99	2,995,474	2,653,604	12.88	
கழிக்குக: ஏனைய செலவினம்	5,456,842	5,016,552	8.78	2,899,949	2,608,807	11.16	
வரிக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபம்	11,364,883	9,935,405	14.39	5,730,985	4,909,880	16.72	
கழிக்குக: வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	5,876,181	5,377,075	9.28	3,002,968	2,646,576	13.47	
காலப்பகுதிக்கான இலாபம்	5,488,702	4,558,330	20.41	2,728,017	2,263,304	20.53	
காலப்பகுதிக்கான ஏனைய முற்றுமடங்கிய வருமானம், வரி தேறியது	1,716,750	127,332	1,248.25	1,587,926	(187,375)	947.46	
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	7,205,452	4,685,662	53.78	4,315,943	2,075,929	107.90	
	தொகுதி			தொகுதி			
	ஜூன் 30 இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கானது			30 ஜூன் இல் முடிவடைந்த காலாண்டிற்கானது			
	2025	2024	வளர்ச்சி %	2025	2024	வளர்ச்சி %	
வட்டி வருமானம்	39,446,053	43,978,069	(10.31)	19,948,533	21,262,341	(6.18)	
கழிக்குக: வட்டிச் செலவுகள்	21,494,741	25,192,753	(14.68)	10,679,050	11,948,523	(10.62)	
நிகர வட்டி வருமானம்	17,951,312	18,785,316	(4.44)	9,269,483	9,313,818	(0.48)	
நிகர கட்டணம் மற்றும் தரகுகள் வருமானம்	4,314,628	3,738,238	15.42	2,223,440	1,901,146	16.95	
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	954,158	895,079	6.60	474,064	375,384	26.29	
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	23,220,098	23,418,633	(0.85)	11,966,987	11,590,348	3.25	
கழிக்குக: மதிப்பிழக்க கட்டணம்	490,956	2,955,665	(83.39)	229,159	1,400,196	(83.63)	
கழிக்குக: ஆளணிக்கான செலவுகள்	5,827,531	5,398,509	7.95	3,009,421	2,665,577	12.90	
கழிக்குக: ஏனைய செலவினம்	5,513,785	5,089,127	8.34	2,927,634	2,643,072	10.77	
வரிக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபம்	11,387,826	9,975,332	14.16	5,800,773	4,881,503	18.83	
கழிக்குக: வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	5,921,539	5,424,357	9.17	3,025,120	2,671,758	13.23	
காலப்பகுதிக்கான இலாபம்	5,466,287	4,550,975	20.11	2,775,653	2,209,745	25.61	
இலாபம் உரித்தானது:							
தாய் நிறுவனத்தின் உரிமைதாரர் நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	5,442,913	4,538,267	19.93	2,763,596	2,210,662	25.01	
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	23,374	12,708	83.93	12,057	(917)	1,414.83	
காலப்பகுதிக்கான இலாபம்	5,466,287	4,550,975	20.11	2,775,653	2,209,745	25.61	
காலப்பகுதிக்கான ஏனைய முற்றுமடங்கிய வருமானம், வரி தேறியது	1,719,152	141,271	1,116.92	1,590,348	(185,185)	958.79	
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	7,185,439	4,692,246	53.13	4,366,001	2,024,560	115.65	
மொத்த முற்றுமடங்கிய வருமானம் உரித்தானது:							
தாய் நிறுவனத்தின் உரிமைதாரர் நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	7,161,457	4,675,519	53.17	4,353,331	2,024,923	114.99	
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	23,982	16,727	43.37	12,670	(363)	3,590.36	
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	7,185,439	4,692,246	53.13	4,366,001	2,024,560	115.65	

செலான் வங்கி பி.எஸ்.சி. — தெரிவு செய்யப்பட்ட செயற்பாட்டு குறிகாட்டிகள்				
	வங்கி		தொகுதி	
	30.06.2025	31.12.2024	30.06.2025	31.12.2024
ஒழுங்குபடுத்தும் மூலதனம் (ரூபா. மில்லியன்)				
பொது உரிமையாண்மை படி 1	64,495	66,565	65,516	67,793
மொத்த படி 1 மூலதனம்	64,495	66,565	65,516	67,793
மொத்த மூலதனம்	82,708	86,837	83,729	88,064
ஒழுங்குபடுத்தும் மூலதன விகிதம் (%)				
பொது உரிமையாண்மை படி 1 மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 7.00%)	13.14	14.25	13.32	14.50
மொத்த படி 1 மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 8.50%)	13.14	14.25	13.32	14.50
மொத்த மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 12.50%)	16.85	18.59	17.03	18.84
லீவரேஜ் (Leverage) விகிதம் (ஆகக்குறைந்த தேவை 3%)	7.48	8.16	7.59	8.30
ஒழுங்குபடுத்தும் திரவத்தன்மை தேவை				
திரவத்தன்மை காப்பு விகிதம் (%)				
ரூபா. - (ஆகக்குறைந்த தேவை - 100%)	306.44	415.75		
அனைத்து நாணயங்களும் - (ஆகக்குறைந்த தேவை - 100%)	295.22	491.37		
நிகர நிலையான நிதியியல் விகிதம் (%) (ஆகக்குறைந்த தேவை - 100%)	136.35	144.76		
சொத்துக்களின் தரம்				
கடன்களுக்கு மதிப்பிற்க்கப்பட்ட கடன்கள் (நிலை 3) விகிதம் (%)	1.76	2.10		
நிலை 3 இற்கான கடன்களுக்கு மதிப்பிற்க்க கட்டணங்கள் (நிலை 3) விகிதம் (%)	81.82	80.90		
வருமானம் மற்றும் இலாப இயலுமை				
நிகர வட்டி மிகை (%)	4.52	4.90		
சொத்துக்களின் மீதான வருவாய் (%) (வரிக்கு முன்)	2.15	2.14		
உரிமையாண்மை மீதான வருவாய் (%)	15.29	15.35		
வருமானத்திற்கான கிரய விகிதம் (%)	48.71	47.05		
குறிப்பு தகவல்				
கடன் தரமதிப்பீடு - Fitch	A+(Ika)	A+(Ika)		
ஊழியர்களின் எண்ணிக்கை	3,250	3,211		
வங்கி நிலையங்களின் எண்ணிக்கை	170	170		

நிதி நிலைமக் கூற்று							ரூபா. '000
	வங்கி			தொகுதி			
	30.06.2025 இல் இருந்தவாறு	31.12.2024 இல் இருந்தவாறு (கணக்காபிஷ செய்ப்பட்டது)	வளர்ச்சி %	30.06.2025 இல் இருந்தவாறு	31.12.2024 இல் இருந்தவாறு (கணக்காபிஷ செய்ப்பட்டது)	வளர்ச்சி %	
சொத்துக்கள்							
காசம் காசக்குச் சமமானவையும்	21,909,287	17,384,396	26.03	21,909,327	17,384,436	26.03	
இலங்கை மத்திய வங்கியிலுள்ள மீதி	7,985,775	8,719,115	(8.41)	7,985,775	8,719,115	(8.41)	
வங்கிகள், நிதிக்கம்பனிகளிலுள்ள இருப்புகள்	28,447,676	50,156,002	(43.28)	28,447,676	50,156,002	(43.28)	
முதல் நிலை நிதி ஆவணங்கள்	25,512	17,398	46.64	25,512	17,398	46.64	
இலாபம் அல்லது நட்டம் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	14,073,582	21,454,098	(34.40)	14,073,582	21,454,098	(34.40)	
குறைந்து செல்லும் செலவில் நிதிச் சொத்துக்கள்							
- கடன்களும் முற்பணங்களும்	494,034,933	462,950,751	6.71	494,034,933	462,950,751	6.71	
- கடன் மற்றும் ஏனைய கடன் பத்திரங்கள்	128,753,744	136,224,930	(5.48)	128,815,954	136,314,858	(5.50)	
ஏனைய முற்றுமடங்கிய வருமானம் ஊடாக நியாயப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச் சொத்துக்கள்	89,195,810	56,248,530	58.57	89,571,341	56,615,939	58.21	
உபகம்பனிகளில் முதலீடு	1,153,602	1,153,602	-	-	-	-	
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்	5,009,536	5,100,594	(1.79)	7,805,860	7,923,121	(1.48)	
வரி சொத்துக்கள்	-	205,963	(100.00)	-	-	-	
ஏனைய சொத்துக்கள்	21,606,451	20,074,460	7.63	20,078,316	18,531,459	8.35	
மொத்தச் சொத்துக்கள்	812,195,908	779,689,839	4.17	812,748,276	780,067,177	4.19	
பொறுப்புக்கள்							
வங்கிக்கு செலுத்துமதி	8,756,823	8,141,795	7.55	8,756,823	8,141,795	7.55	
முதல் நிலை நிதி ஆவணங்கள்	11,244	809	1,289.86	11,244	809	1,289.86	
குறைந்து செல்லும் செலவில் நிதிப் பொறுப்புக்கள்							
- வைப்பாளர்களுக்கு செலுத்துமதி	670,125,332	646,817,333	3.60	670,125,332	646,817,333	3.60	
- ஏனைய கடன்புள்ளர்களுக்கு செலுத்துமதி	1,540,493	1,485,675	3.69	1,540,493	1,485,675	3.69	
தொகுதிகடன்கள் வழங்கல்	24,091,617	25,128,383	(4.13)	24,091,617	25,128,383	(4.13)	
வரி பொறுப்புக்கள்	3,606,956	1,489,697	142.13	4,328,937	1,979,772	118.66	
ஏனைய பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்	28,594,285	26,137,675	9.40	25,296,236	22,837,598	10.77	
மொத்தப் பொறுப்புக்கள்	736,726,750	709,201,367	3.88	734,150,682	706,391,365	3.93	
உரிமையாண்மை							
கூறப்பட்ட மூலதனம்	21,693,370	21,693,370	-	21,693,370	21,693,370	-	
சட்ட நிதி ஒதுக்கம்	3,383,537	3,383,537	-	3,383,537	3,383,537	-	
நிறுத்தி வைத்த வருவாய்கள்	44,785,221	41,525,916	7.85	45,574,105	42,360,589	7.59	
ஏனைய ஒதுக்கங்கள்	5,607,030	3,885,649	44.30	6,890,597	5,167,422	33.35	
மொத்தப் பங்குதாரர்களின் உரிமையாண்மை	75,469,158	70,488,472	7.07	77,541,609	72,604,918	6.80	
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	-	-	-	1,055,985	1,070,894	(1.39)	
மொத்த உரிமையாண்மை	75,469,158	70,488,472	7.07	78,597,594	73,675,812	6.68	
மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள்	812,195,908	779,689,839	4.17	812,748,276	780,067,177	4.19	
நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்	254,698,868	180,816,364	40.86	254,703,209	180,821,071	40.86	
உறுதிப்படுத்தல்							
மேலுள்ள நிதிக்கூற்றுகள் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டது என்பதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.							
(ஒப்பமிடப்பட்டது) சமூக ஐயரத்தன உதவிப் பொது முகாமையாளர் - நிதி							
செலான் வங்கி பி.எஸ்.சியின் தலைவர், பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய நாங்கள் கீழ்வருவனவற்றை உறுதிப்படுத்தி ஒப்பமிட்டுள்ளோம்.							
a) மேலுள்ள கூற்றுகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்துக்கும், வரைவிலக்கணங்களுக்கும் அமைய தயாரிக்கப்பட்டவை.							
b) இக் கூற்றுக்களில் உள்ள தகவல்கள் வங்கி மற்றும் தொகுதி என்பவற்றின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டது என குறிப்பிடப்படாத பட்சத்தில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத நிதிக் கூற்றுக்குளில் இருந்து பிரித் தெடுக்கப்பட்டுள்ளது.							
(ஒப்பமிடப்பட்டது) நீதியரசர் புவனேக அலுவலரோடு PC தலைவர் ஜூலை 29, 2025 கொழும்பு				(ஒப்பமிடப்பட்டது) ரமேஷ் ஐயசேகர பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி			

தலைமையகம்: செலான் டவர்ஸ், 90. காலி வீதி, கொழும்பு 3. தொலைபேசி: 011 245 6789 மின்னஞ்சல்: info@seylan.lk இணையத்தளம்: www.seylan.lk/about-us/investor-relation ஸ்வீவட் குறியீடு: SEYBLKLX